

May 07, 2022

BSE Limited Scrip Code: 543401	National Stock Exchange of India Ltd. Trading Symbol: GOCOLORS
---	---

Dear Sir / Madam,

Sub: Published Audited Financial Results for the quarter and financial year ended 31st March, 2022 in Newspapers

Ref: Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015.

Pursuant to Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed the copy of newspaper advertisement with respect to audited financial results for the quarter and financial year ended 31st March 2022, approved in the Board Meeting held on May 07, 2022, published in the following newspapers on May 08, 2022.

- (i) Financial Express – English
- (ii) Makkal Kural – Tamil

This is for your information and record.

Thanking You,
For **Go Fashion (India) Limited**




Gayathri Venkatesan
Company Secretary & Compliance Officer

For the attention of the Stakeholders of M/s Nithin Grains & Mills Private Limited in Liquidation in IA No.05/2021 in CP(IB) No.157/10/AMR/2019 (Under Regulation 31(2) read with Regulation 12(3) of Insolvency & Bankruptcy Board of India (Liquidation Process), Regulations, 2016)

Pursuant to the Regulation 31(2) of IBC (Liquidation Process) Regulations, 2016 public announcement is made to all the stakeholders of M/s. Nithin Grains & Mills Private Limited in Liquidation that the list of stakeholders has been filed with the National Company Law Tribunal, Amaravati Bench, on 4th of March, 2022. The list of stakeholders is available with Hon'ble NCLT, Amaravati Bench and to get the stakeholders list send email to kalpanagonugunta1@gmail.com or ipnithinrains@gmail.com.

Kalpna G
Liquidator
Date: 08/05/2022
Place: Hyderabad
M/s. Nithin Grains & Mills Private Limited
IBBI Reg.No.IBBI/PA-001/IP-00756/2017-18/11288

For the attention of the Stakeholders of M/s Ramansree Consumer Products Private Limited in Liquidation in IA No.06/2021 in CP(IB) No.158/10/AMR/2019 (Under Regulation 31(2) read with Regulation 12(3) of Insolvency & Bankruptcy Board of India (Liquidation Process), Regulations, 2016)

Pursuant to the Regulation 31(2) of IBC (Liquidation Process) Regulations, 2016 public announcement is made to all the stakeholders of M/s. Ramansree Consumer Products Private Limited in Liquidation that the list of stakeholders has been filed with the National Company Law Tribunal, Amaravati Bench, on 4th of March, 2022. The list of stakeholders is available with Hon'ble NCLT, Amaravati Bench and to get the stakeholders list send email to kalpanagonugunta1@gmail.com or ipramanalogs@gmail.com.

Kalpna G
Liquidator
Date: 08/05/2022
Place: Hyderabad
M/s. Ramansree Consumer Products Private Limited
IBBI Reg.No.IBBI/PA-001/IP-00756/2017-18/11288

For the attention of the Stakeholders of M/s Nithin Proteins Private Limited in Liquidation in IA No.07/2021 in CP(IB) No.159/10/AMR/2019 (Under Regulation 31(2) read with Regulation 12(3) of Insolvency & Bankruptcy Board of India (Liquidation Process), Regulations, 2016)

Pursuant to the Regulation 31(2) of IBC (Liquidation Process) Regulations, 2016 public announcement is made to all the stakeholders of M/s. Nithin Proteins Private Limited in Liquidation that the list of stakeholders has been filed with the National Company Law Tribunal, Amaravati Bench, on 4th of March, 2022. The list of stakeholders is available with Hon'ble NCLT, Amaravati Bench and to get the stakeholders list send email to kalpanagonugunta1@gmail.com or ipnithinproteins@gmail.com.

Kalpna G
Liquidator
Date: 08/05/2022
Place: Hyderabad
M/s. Nithin Proteins Private Limited
IBBI Reg.No.IBBI/PA-001/IP-00756/2017-18/11288

For the attention of the Stakeholders of M/s Nithin Nutritions Private Limited in Liquidation in IA No.08/2021 in CP(IB) No.160/10/AMR/2019 (Under Regulation 31(2) read with Regulation 12(3) of Insolvency & Bankruptcy Board of India (Liquidation Process), Regulations, 2016)

Pursuant to the Regulation 31(2) of IBC (Liquidation Process) Regulations, 2016 public announcement is made to all the stakeholders of M/s. Nithin Nutritions Private Limited in Liquidation that the list of stakeholders has been filed with the National Company Law Tribunal, Amaravati Bench, on 4th of March, 2022. The list of stakeholders is available with Hon'ble NCLT, Amaravati Bench and to get the stakeholders list send email to kalpanagonugunta1@gmail.com or ipnithinnutritions@gmail.com.

Kalpna G
Liquidator
Date: 08/05/2022
Place: Hyderabad
M/s. Nithin Nutritions Private Limited
IBBI Reg.No.IBBI/PA-001/IP-00756/2017-18/11288

FORM G
INVITATION FOR EXPRESSION OF INTEREST
(Under Regulation 36A (1) of the Insolvency and Bankruptcy (Insolvency Resolution Process for Corporate Persons) Regulations, 2016)

RELEVANT PARTICULARS

1. Name of the corporate debtor	Alpine Realtach Private Limited
2. Date of Incorporation of Corporate Debtor	April 1, 2010
3. Authority under which Corporate Debtor is incorporated / registered	RoC-Delhi
4. Corporate identity number / limited liability identification number of corporate debtor	U70200DL2010PTC201076
5. Address of the registered office and principal office (if any) of the Corporate Debtor	Registered Office: B-146, Lane No.3, New Ashok Nagar Delhi East Delhi - 110066
6. Insolvency commencement date in respect of Corporate Debtor	March 12, 2019
7. Date of invitation of expression of interest	May 08, 2022
8. Eligibility for resolution applicants under section 25(2)(h) of the Code is available at:	Available at the website: Alpinecorp.in
9. Norms of ineligibility applicable under section 29A are available at:	https://ibbi.gov.in/webfront/legal_framework.php More details can be sought by emailing at alpine@ascgroup.in
10. Last date for receipt of expression of interest	May 23, 2022
11. Date of issue of provisional list of prospective resolution applicants	May 27, 2022
12. Last date for submission of objections to provisional list	June 02, 2022
13. Date of issue of final list of prospective resolution applicants	June 06, 2022
14. Date of issue of information memorandum/evaluation matrix and request for resolution plans to prospective resolution applicants	May 31, 2022
15. Manner of obtaining request for resolution plan, evaluation matrix, information memorandum ("IM") and further information	Only such applicants that meet the eligibility criteria (as per pt 8 above) and have signed NDA, will be provided access to the request for Resolution Plan, evaluation matrix and Information Memorandum and Data Room through electronic form. The applicant can raise specific request at email alpine@ascgroup.in . Further prospective resolution applicants should regularly visit the website of Corporate Debtor at Alpinecorp.in to keep themselves updated regarding classification amendments or extensions of time, if any.
16. Last date for submission of resolution plans	June 30, 2022
17. Manner of submitting resolution plans to resolution professional	A prospective resolution applicant in the final list may submit resolution plan or plans prepared in accordance with the Code and these regulations to the resolution professional electronically and in the sealed envelope at the address mentioned in pt. 21. Further details will be provided in the Request for Resolution Plan.
18. Estimated date for submission of resolution plan to the Adjudicating Authority for approval	July 14, 2022
19. Name and registration number of the resolution professional	Anju Agarwal Reg. No.: IBBI/PA-001/IP-100106/2017-18/10213
20. Name, Address and e-mail of the resolution professional, as registered with the Board	Anju Agarwal Address: 73, National Park, Lajpat Nagar-IV, New Delhi Email: anju@insolvencyservices.in
21. Address and email to be used for correspondence with the resolution professional	Address: C-100, Sector 2, Noida, Uttar Pradesh, 201301 Email: alpine@ascgroup.in
22. Further Details are available at or with	From the website at alpinecorp.in
23. Date of publication of Form G	May 08, 2022

Date: May 08, 2022
Place: New Delhi

SD/
Anju Agarwal
Interim Resolution Professional
For M/s Alpine Realtach Private Limited (under CIRP)
IBBI/PA-001/IP-100106/2017-18/10213
73, National Park-IV, Lajpat Nagar, New Delhi

FORM A
PUBLIC ANNOUNCEMENT
(Under Regulation 6 of the Insolvency and Bankruptcy Board of India (Insolvency Resolution Process for Corporate Persons) Regulations, 2016)

FOR ATTENTION OF THE CREDITORS OF M/s.VASATHI HOUSING LIMITED

RELEVANT PARTICULARS

1. Name of Corporate Debtor	M/s. VASATHI HOUSING LIMITED
2. Date of Incorporation Of Corporate Debtor	31/01/2009
3. Authority Under Which Corporate Debtor Is Incorporated / Registered	Companies Act 1956, ROC -HYDERABAD
4. Corporate Identity No Limited Liability Identification No. of corporate debtor	U70102TG2009PLC62673
5. Address of the Registered Office and Principal Office (if any) of Corporate Debtor	B-2/269/S/61, Sagar Society, Banjara Hills, Road No-2, Hyderabad 500034 Telangana
6. Insolvency commencement date in respect of Corporate Debtor	06-05-2022
7. Estimated date of closure of insolvency resolution process	02-11-2022
8. Name and registration number of the insolvency professional acting as interim resolution professional	Rajesh Donkeshwar IBBI/PA-001/IP-P01245/2018-2019/11960
9. Address and e-mail of the interim resolution professional, as registered with the Board	Flat No.307, Dream Home Venkatadri Nivas, Rezzimental Bazar, Secunderabad, Telangana 500003 Email: reatchadi@gmail.com
10. Address and e-mail to be used for correspondence with the interim resolution Professional	Sankalp Restructuring Private Limited, Unit 113, 1 st Floor, Manjeera Trinity Corporate, KPHB Phase II, Kukatpally, Hyderabad 500072. Email: ip.vasathi@gmail.com
11. Last date for submission of claims	20-05-2022
12. Classes of creditors, if any, under clause (b) of sub-section (8A) of section 21, ascertained by the interim resolution professional	Not Applicable
13. Names of Insolvency Professionals identified to act as Authorised Representative of creditors in a class (Three names for each class)	Not Applicable
14. (a) Relevant Forms and (b) Details of authorized representatives are available at:	Weblink: https://www.ibbi.gov.in/home/downloads Physical Address: Not Applicable

Notice is hereby given that the National Company Law Tribunal, Hyderabad Bench has ordered the commencement of a corporate insolvency resolution process of the M/s.Vasathi Housing Limited on 06th May 2022.

The creditors of M/s Vasathi Housing Limited are hereby called upon to submit their claims with proof on or before 20-05-2022 to the interim resolution professional at the address mentioned against entry No. 10.

The Financial Creditors shall submit their claims with proof by electronic means only. All other creditors may submit the claims with proof in person, by post or by electronic means.

Submission of false or misleading proofs of claim shall attract penalties

Date: 08-05-2022
Place: Hyderabad

SD/
Rajesh Donkeshwar
IBBI/PA-001/IP-P01245/2018-2019/11960

For the attention of the Stakeholders of M/s Butta Infrastructure Private Limited in Liquidation in IA No.112/2022 in CP(IB) No.325/7/HDB/2020 (Under Regulation 31(2) read with Regulation 12(3) of Insolvency & Bankruptcy Board of India (Liquidation Process), Regulations, 2016)

Pursuant to the Regulation 31(2) of IBC (Liquidation Process) Regulations, 2016 public announcement is made to all the stakeholders of M/s. Butta Infrastructure Private Limited (in Liquidation) that the list of stakeholders has been filed with the National Company Law Tribunal, Hyderabad Bench, on 25th of April, 2022. The list of stakeholders is available with Hon'ble NCLT, Hyderabad Bench and to get the stakeholders list send email to gmurali34@gmail.com or buttainfra@ibbi.com.

Gonugunta Murali
Liquidator
Date: 08/05/2022
Place: Hyderabad
M/s. Butta Infrastructure Private Limited
IBBI Reg.No.IBBI/PA-001/IP-00654/2017-18/1139

For the attention of the Stakeholders of M/s Ramana Sri Logistics Private Limited in Liquidation in IA No.09/2021 in CP(IB) No.174/10/AMR/2019 (Under Regulation 31(2) read with Regulation 12(3) of Insolvency & Bankruptcy Board of India (Liquidation Process), Regulations, 2016)

Pursuant to the Regulation 31(2) of IBC (Liquidation Process) Regulations, 2016 public announcement is made to all the stakeholders of M/s. Ramana Sri Logistics Private Limited in Liquidation that the list of stakeholders has been filed with the National Company Law Tribunal, Amaravati Bench, on 4th of March, 2022. The list of stakeholders is available with Hon'ble NCLT, Amaravati Bench and to get the stakeholders list send email to kalpanagonugunta1@gmail.com or ipramanalogs@gmail.com.

Kalpna G
Liquidator
Date: 08/05/2022
Place: Hyderabad
M/s. Ramana Sri Logistics Private Limited
IBBI Reg.No.IBBI/PA-001/IP-00756/2017-18/11288

Sale Notice
M/s. AQUA DESIGNS INDIA PRIVATE LIMITED (In Liquidation)
Reg. Off: No. 9, Jayanthi Nagar Extension, (Behind IBP Petrol Bunk) Off 20th Road, Kolathur, Chennai-600099
Liquidator: Chandramouli Ramasubramaniam (C.Ramasubramaniam, Insolvency Professional)
Liquidator Address: 'Rajji', 3B1, 3rd Floor, Gaiety Palace, No.1L, Blackers Road, Mount Road, Chennai-600002
Email: fcs_rms@gmail.com, srinidhicra@gmail.com
Ph: +91-984068292 (044-42606292) (044-2828292)
Registration No: IBBI/PA-002/IP-N00052/2016-17/10096

Auction under Swiss challenge Method
Sale of Assets under Insolvency and Bankruptcy Code, 2016
Date and time of last date of submission of Higher bids under Swiss Challenge Method- Date: 23.05.2022, Monday Time: 6.00 P.M.
Sale of assets owned by Aqua Designs India Private Limited (in Liquidation) forming part of Liquidation Estate will be done by the Liquidator, appointed by the Hon'ble National Company Law Tribunal, Chennai Bench vide order dated 23rd December, 2019. The sale will be done by the undersigned through the Swiss Challenge Method.

Details of Asset	Reserve Price (Rs.)
Land & Building situated at No. 1, Jayanthi Nagar Extension, Kolathur, Chennai-600099.	15,12,00,000/- Rupees Fifteen Crores
Land Extent 24/069.5 Sq Feet. Built Up Area 22641 Sq Feet - Ground Floor and First Floor	Twelve Lakhs Only

Terms and Condition of the E-Auction are as under:

- The above asset is intended to be sold under "Swiss Challenge Auction Method". We are in receipt of a bid for the value mentioned against the item, which is fixed as the Base Price/ Reserve Price from a Prospective bidder based at Chennai who has shown interest and to ready to purchase the property in full for the above price.
- The Swiss Challenge Auction will be on "AS IS WHERE IS", "AS IS WHAT IS" AND "WHATEVER THERE IS BASIS" as such sale is without any kind of warranties and indemnities.
- Under the Swiss Challenge Auction Method, bidders are asked to submit one bid and the bid value should be higher than the Base price/Reserve price. Minimum Increment over the Base price is Rs.5,00,000/- (Rupees Five Lakhs only). The Prospective Bidder who has agreed the above price already will be provided an opportunity to improve upon the highest bid received from others. Upon improving, he will be declared as the successful bidder, else the highest bidder will be the successful bidder. The Liquidator reserves the right to choose in announcing the successful bidder based on the highest bid received.
- A sum of Rs. 2,00,00,000/- (Rupees Two Crores only) should be remitted by the bidders in advance along with the tender form as Earnest Money Deposit (EMD) and under no circumstances the successful bidder can refuse to complete the transaction citing any reason and if he refuses to complete the transaction, the amount deposited as EMD will be forfeited.
- A fifteen days time period is being given for any other party from the date of this notice to submit the tender documents along with the EMD amount. Accordingly the last date and time of submission of Tender documents with EMD is Monday, 23rd May, 2022 upto 6.00 P.M.
- The bidders should pay the EMD amount through DDNEFT/RTGS in the account of M/s. Aqua Designs India Private Limited Liquidation A/c. No.39655931572 Bank and Branch: State Bank of India, Commercial Branch, Chennai and IFSC Code: SBIN0007347 along with Tender documents on or before Monday, 23rd May, 2022 upto 6.00 P.M.
- The day, date and time of opening of received bids and conclusion of auction process is on Wednesday, 25th May, 2022 between 3.00 P.M. to 5.00 P.M.
- Upon confirmation of sale, the purchaser shall deposit 25% of sale price (including EMD) immediately and the balance sale consideration within 90 days of the date of such demand, provided that payment made after 30 days shall attract interest at the rate of 12% as per Sub-clause 12 of Clause 1 of Schedule I of IBC (Liquidation Process) Regulations, 2016 as amended from time to time.
- In case of default in payment of above stipulated amount by the successful bidder, the sale will be cancelled and the amount already paid (including EMD) will be forfeited and the property will be again put to sale and the defaulting bidder shall have no claim/right in respect of property/amount.
- To the best of knowledge and information of the Liquidator, there are no encumbrances on the property. However, the intending bidder should make their own independent enquiries regarding the encumbrances, title of property put on auction and claims/rights/duties affecting the property prior to submitting their bid. The E-Auction advertisement does not constitute and will not be deemed to constitute any commitment or any representation of the Liquidator.
- The auction under Swiss Challenge auction method will be held through physical auction. Physical bids have to be submitted with two sealed envelopes containing 1) Technical bid 2) Financial bid.
- Under technical bids, the bidder should submit the KYC particulars, financials of last year along with their Net worth certificate and proof towards source of funds and should enclosed the duly filled in Tender form with the EMD amount with a covering letter.
- Under Financial bid, the bidder /buyer should submit the financial bid higher than the price quoted above by the Prospective bidder mentioned in Point No. 1 with a base minimum incremental value of Rs. 5,00,000/- (Rupees Five Lakhs only). If none of the intended bidder including the prospective bidder mentioned in Point No. 1 participating in the E-Auction has not increasing the bid amount, the EMD amount of the bidders will be forfeited.
- Both the sealed technical bid and the sealed financial bid should be put inside a big cover and the same should be sealed properly and should be submitted to the office of the Liquidator before the stipulated time. On the top of the outer cover, the following words should be written viz, "Technical and Financial bid for the Auction dated 25.05.2022 of Aqua Designs India Private Limited" and the same should be addressed to the Liquidator. If the bids are submitted through Registered post or courier, the same should reach well within the stipulated time and no postal or courier delay can be considered. If the bids are submitted by hand delivery, an acknowledgment will be provided with date and time by the office of the Liquidator and that will be proof of submission. The bid form can be downloaded from the website of Liquidator: www.cprindia.com or can be sent upon request to the email of the Liquidator. Any bid received beyond the stipulated time will be rejected.
- The bids received will be opened and the auction process will be completed on Wednesday, 25th May, 2022 between 3.00 P.M. to 5.00 P.M. in the presence of consortium bankers and independent witness. The venue of the physical auction State Bank of India, SAM Branch, 1st Floor, Red Cross Building, 32, Montieth Road, Egmore, Chennai-600008
- The bidder may make their presence with the KYC particulars well before the auction time at the venue. If the bidder authorises any of his representative, he/she should be given a proper authorisation letter along with attested KYC particulars and the same should be submitted to the liquidator well before the auction at the auction venue. Any person other than the bidder or any person without the proper authorisation is not allowed to enter the auction venue. If any bidder does not represent themselves in the auction venue, the same cannot be considered as restraint in any way to the auction process and will not invalidate the auction process.
- If two or more parties submitted the bid with the higher offer of same value, a TIE situation will arise. In such situation, the prospective bidder mentioned in point No. 1 will be offered to increase the value as per Swiss Challenge Auction method. If the Prospective bidder mentioned in point No. 1, increases the bid more than the TIE amount, then he will be declared as Successful bidder. If he declines to increase the bid, the Liquidator will again invite a sealed financial bid on the same day with the extended time of auction from those two parties who has ended up in a TIE situation. Among themselves, the final successful bidder will be declared based on their revised financial bid.
- Considering the increase of COVID 19 pandemic situation, only one person is allowed to represent the bidder. The liquidator will ensure necessary social distancing measures for the COVID pandemic.
- The highest bidder will bear the applicable GST if any, conveyance of title, stamp duty, transfer fee and registration charges/expenses etc., as applicable under law. The Liquidator will not be responsible for any charge, lien under sale.
- The Earnest Money Deposit (EMD) of the successful bidder shall be retained towards part of sale consideration and the same shall be adjusted towards the sale consideration and the EMD of unsuccessful bidder shall be refunded within 5 working days. The Earnest Money Deposit (EMD) shall not bear any interest.
- Sale Deed will be registered by the Liquidator to the Highest Bidder/Buyer of this process upon remittance of entire sale consideration/Highest Bid amount.
- The liquidator reserves his rights to reject any or all of the offers or accept offer received without assigning any reasons whatsoever at any stage.
- The intended bidder who have deposited EMD and require any assistance may contact the liquidator office on phone +91 98840 68292 through email at fcs_rms@gmail.com / srinidhicra@gmail.com.
- The advertisement will be valid for 30 days from the date of advertisement. For any further queries regarding auction or the method of Swiss Challenge auction, the interested bidders may contact the Liquidator Mr. C. Ramasubramaniam at +91 9884068292 or can write email to fcs_rms@gmail.com or srinidhicra@gmail.com.

SD/
Chandramouli Ramasubramaniam
(C. Ramasubramaniam)
Liquidator of Aqua Designs India Private Limited
Registration No: IBBI/PA-002/IP-N00052/2016-17/10096

RELIANCE HOME FINANCE
A RELIANCE CAPITAL COMPANY

1. Extract from the Audited Financial Results of Reliance Home Finance Limited for the quarter and year ended March 31, 2022

(₹ in crore, except per share data)

Sl. No.	Particulars	Quarter ended 31-Mar-22 Unaudited	Year ended 31-Mar-22 Audited	Quarter ended 31-Mar-21 Unaudited
1	Total Income from Operations	15.88	290.68	139.83
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary Item)	(6,572.95)	(7,906.40)	(673.82)
3	Net Profit / (Loss) for the period (after Tax, Exceptional and / or Extraordinary Item)	(4,522.19)	(5,439.60)	(444.62)
4	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	(4,522.24)	(5,439.45)	(444.58)
5	Equity Share Capital	485.06	485.06	485.06
6	Earnings Per Share (Basic & Diluted (Face Value of ₹10/- each)) (not annualised)			
(i)	Basic (₹)*	(93.24)	(112.15)	(9.17)
(ii)	Diluted (₹)*	(93.24)	(112.15)	(9.17)

* Based on weighted average no. of shares

The above is an extract of the detailed format of the quarter and year ended Financial Results filed with the Stock Exchanges on May 6, 2022 under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results is available on the Company's website i.e. www.reliancehomefinance.com and on the website of the Stock Exchange(s) i.e. www.bseindia.com and www.nseindia.com.

Reliance Home Finance Limited
CIN:L67190MH2008PLC183216
Regd. Office: The Ruby, 11th Floor, North-West Wing, Plot No.29, Senapati Bapat Marg, Dadar (West), Mumbai 400 028, Tel.: +91 22 6838 8100 Fax: +91 22 6838 8360
E-mail: rhf.investor@relianceada.com Website: www.reliancehomefinance.com

Shanthi Gears
SHANTHI GEARS LIMITED
CIN: L29130TZ1972PLC000649
Regd. Office: 304-A, Trichy Road, Singanailur, Coimbatore-641005, Tamil Nadu. Tel: +91-422-4545745 Fax: +91-422-4545700.
Email: cs@shanthigears.murugappa.com Website: www.shanthigears.com

Extract of Financial Results for the Quarter and Year ended 31 March 2022

₹ Crores

Sl No	PARTICULARS	Quarter ended 31.03.2022	Quarter ended 31.03.2021	Year ended 31.03.2022	Year ended 31.03.2021
1	Total income from operations	105.92	74.74	346.12	223.81
2	Profit for the period before tax	18.66	12.25	58.73	26.07
3	Profit for the period/year after tax	12.22	9.42	42.47	20.17
4	Total Comprehensive Income for the period	11.84	9.26	42.01	20.01
5	Equity share capital	7.67	7.67	7.67	7.67
6	Reserves (Other Equity)			252.29	229.46
7	Earnings Per Share (in ₹)				
Basic:		1.59	1.23	5.54	2.63
Diluted:		1.59	1.23	5.54	2.63

Note: The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Results are available on the Stock exchange websites www.bseindia.com, www.nseindia.com and on the Company's website www.shanthigears.com

For Shanthi Gears Limited
M Karunakaran
Whole-time Director
DIN: 09004843

Place : Coimbatore
Date : 07 May 2022

LAXMI INDIA FINLEASECAP PRIVATE LIMITED
CIN: U65929RJ1996PTC073074 - Registered Office: 2, DFL, Gopinath Marg, M.I. Road, Jaipur, 302001, Email: info@lifc.in, website: www.lifc.co.in, Ph. 0141-4031166, 4033635

Statement of Audited Financial Results for the Year Ended on March 31, 2022
(Regulation 52 (B), read with Regulation 52 (4), of the SEBI (LODR) Regulations, 2015) (Amount in Lacs, except EPS)

Sl No	Particulars	Quarter Ended 31-03-2022 (Audited)	Quarter Ended 31-03-2021 (Audited)	Year Ended 31-03-2022 (Audited)	Year Ended 31-03-2021 (Audited)
1	Total income from Operations	2684.07	2740.82	9820.65	8877.60
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	515.66	945.94	1977.64	1775.04
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	515.66	945.94	1977.64	1775.04
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	407.66	428.54	1488.47	1048.97
5	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	395.52	438.49	1480.49	1058.91
6	Paid up Equity Share Capital	1589.02	1431.28	1589.02	1431.28
7	Reserves & Surplus (excluding Revaluation Reserve)	1153.07	8535.27	1153.07	8535.27
8	Securities Premium	5862.51	4725.20	5862.51	4725.20
9	Net worth	12722.51	9887.73	12722.51	9887.73
10	Paid up Debt Capital / Outstanding Debt	41213.61	39099.00	41213.61	39099.00
11	Outstanding Redeemable Preference Shares	Nil	Nil	Nil	Nil
12	Debt Equity Ratio	3.24	3.95	3.24	3.95
13	Earnings Per Share (of Rs. 10/- each) (for continuing and discontinued operations) -				
1. Basic:		2.73	2.99	10.15	7.51
2. Diluted:		2.73	2.99	10.15	7.51
14	Capital Redemption Reserve	Not Applicable	Not Applicable	Not Applicable	Not Applicable
15	Debt Redemption Reserve	Not Applicable	Not Applicable	Not Applicable	Not Applicable
16	Interest Service Coverage Ratio	Not Applicable	Not Applicable	Not Applicable	Not Applicable
17	Interest Service Coverage Ratio	Not Applicable	Not Applicable	Not Applicable	Not Applicable

Note: (1) The above results is an extract of the detailed format of audited quarterly/annual financial results filed with the Stock Exchanges under Regulation 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the annual/quarterly financial results are available on the websites of the Stock Exchanges and the listed entity. (<https://www.bseindia.com> and <https://www.lifc.co.in>). (2) For the other line items referred in regulation 52 (4) of the LODR Regulations, pertinent disclosures have been made to the Stock Exchanges (BSE Ltd.) and can be accessed on the URL (<https://www.bseindia.com>). (3) The impact on net profit / loss, total comprehensive income or any other relevant financial items) due to changes in accounting policies shall be disclosed by means of a footnote.

For and on behalf of Board of Directors of Laxmi India Finleasecap Private Limited
Sd/ prakash@lifc.co.in
(Chairman & Managing Director) DIN: 03373264

Date: 08.05.2022
Place: Jaipur

GO FASHION (INDIA) LIMITED
(Formerly Known as GO FASHION (INDIA) PRIVATE LIMITED)
CIN: L17291TN2010PLC077303
Registered Office: S

